

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JULY 7, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of August, 1899, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Matara and make claim to the said land or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Land referred to.

The land commonly called or known as Kandehena and Kandehenedeniya *alias* Udadeniya, situate in the village of Malimbada in the Weligam korale of the Matara District, in the Southern Province, containing in extent 32 acres 2 roods and 16 perches, as described in the annexed plan, and bounded as follows : on the north by Gorakagasmullekumbura belonging to Hakmanage Juwanis and others, a portion of Kandehena sold by Crown, now in occupation of Francis Alles (title plan 138,752), Punchiduwa belonging to Diggaha Ranawakachchige Banchi Hami and others, Diggahadeniya belonging to ditto ; on the east by a portion of Kandehena sold by Crown, now in possession of Samarawira Muhandiram (title plan 119,496), Kandebewatta belonging to Samarawira Muhandiram, Adikariwila belonging to Francis Alles ; on the south by Adikariwila belonging to ditto ; on the west by Adikariwila belonging to ditto, Peligalahena belonging to Crown, Udadeniya kumbura belonging to Ranawakachchige Loku Hami and others.

ජේ. එස්. එවිස්,
විශේෂ මූල්‍යාදුනිකා වමික.

දැඩ්ඩු පලුවට අසින් මාකර දිස්ත්‍රික්කයක්ට වැළැඳුව තිබුණු සහ ගම් නිවෙන ගම් සමඟ අමුනාපු කිනියමේ පෙනෙන අක්කර 32ක්නේ, රැඩිස් 2ක්නේ, පර්ටවස් 16ක් නිමිත්තියේ ඇති ගස්සේ ගෙන්තු සහ ගස්සේ පෙන්වන්න යොදා නිවැඩුනීයෙන් මාසිම්—දාරාට හාම්හාන ආචාර්යාන් ප්‍රවාහීන්ට සහ තුවන් අවවශ්‍යතාව ඇතින් ගොරුකාජුවූලේ කුඩාරද, ආණ්ඩුව එසින් විකුණා දැනට ප්‍රස්ථිස් අලෙපුණු බුන්ත්දේ නිවෙන ක්න්දේපෙන් කොටස්ද, (138.75ක් පියාර, කුවිදාසිය), දිගුගාරුණ්‍යවහාලුවින් බිජික්කා, මිට සහ තුවන් අවවශ්‍යතාව ඇතින් ප්‍රංශ්‍යදා, ම්‍යා අයවශ්‍යතාව ඇතින් දිගුගාරු දෙදියියද; තැබුණුගාරුට අනුශාලන විසින් විකුණා දැනු සාමාන්‍ය මාරුතරිය මූහුණිකිල්ල තුවන් ගෙන්දේපෙන් කොටස්ද, (119.49ක් පියාර, කුඩාරද, ආචාර්යාන් නිවැඩුනීයෙන්, ප්‍රමාදයේ උතුක්කිරීම් ඇතින් ක්න්දේපෙන් වුන්ද, ප්‍රන්සිස් අලෙපුණු ඇතින් අදිකාරී එලුද; දැනුවට ම්‍යා අයට ඇතින් අදිකාරීවූලද; බිජිනුතුරට ම්‍යා අයට ඇතින් අදිකාරීවූලද, රෝස්ස්ත්‍රා පැළිගෙ ගෙන්ද, රැවක් ආවශ්‍යතාව ලෙළුහාම්ව සහ තුවන් අයවශ්‍යතාව ඇතින් රුහුණිය කුඩාරද.

இவவற்றிலித்தலின் திகதியாகிய 1899 ம் சூபு-த்து ஆவணிமன் 1 ந் திகதியிலிருஞ்டு மூன்று மாசுத்திற குள்ளாக இதன்கீழ் விவரி தத்திருக்கும் காணியில எவ்வித உடைதையேனும் தங்களுக்குண்டென உரித்துப்பேசவோ ரக்கள் யர்முரியுந்தால், அவர்கள் என்முன்பாக மாத்துறை எனது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிக்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடன்தை காண்பியதிருந்தால், 1897 ம் சூபு-த்து முதலாம் நொம்பர்ச் சட்டத்தின்படி குறிப்பான் உத்தியோவ்ஸ்தராக ஜோன் பென்ரி ஹவில் ஆகிய நம்மில் 1897 ம் சூபு-த்து முதலாம் இலக்கக்சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என்கையெர்ப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணியின் உரித்தானி வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.


ஜே.பி. ஊவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணியின் விவரம்-

தன்மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்கிள் வெல்கிம் கோர்தையைக்குச் சர்ந்த மாளிம்பட யென்னும் கிரா மத்திலூள்கள் கந்தேகேக்கேனேதனிய அல்லது உட்டிரிக்கனியம் பொன்றும் போகவாய்க் கொல்லப்படு

சிற அல்லது அறியப்படுகிறவும் இத்தோடனைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்ட தம் 32 ஏக்கர் 2 ரூட் 16 பர்சன் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-க்மனகே சுவானிஸ்யும் சிலபேர்களுக்குமுடைய கொறக்கல்லூர்களும்பூர், அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பறன்சிஸ் அன்னேஸ் இப்பொழுது அனுபோகம்பண்ணும் கந்தேகேனையால் ஓர் பங்கு (பிரதிகூட்டாசி 138,752), திக்கா ரனவகஜுச்சிகே பஞ்சீகாமியும் சிலபேர்களுக்குமுடைய புஞ்சிதாவ, மேற்சொல்லியவர்களுடைய திக்காதனிய; சிழக்கு-அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஸமறவீர முகம்தி றம் இப்பொழுது அனுபோகம்பண்ணும் கந்தேகேனையால் ஓர் பங்கு (பிரதிகூட்டாசி 119,496), ஸமறவீர முகம்தி திறமுடைய கந்தேகேனேவத்த, பறன்சிஸ் அன்னேஸ்யுடைய அதிகாறிவில்; தெற்கு-மேற்சொல்லியவனுடைய அதிகாறிவில்; மேற்கு-மேற்சொல்லியவனுடைய அதிகாறிவில், அரசாட்சிக்குள்ள பெளிகலகேன, ரனவகஜுச்சிகே ஜோக்காமியும் சிலபேர்களுக்குமுடைய உடைதனியே கும்புர.



Surveyor-General's Office,
Colombo, August 31, 1898.

293

ALFRED E. WACKRILL,
Acting Assistant Surveyor-General.